

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை  
(Under Section 154 Cr.P.C.)

குறவி.தொ.பிரிவு 154 இன் கீழ்

vigilance and  
anti-corruption  
காவல்நிலையம் ஆண்டு

C 8109772  
5/AC/2022/KM

1. District : **Kanchipuram** மாவட்டம்  
2. (i) Act சட்டம்: **The prevention of corruption ACT 1988**  
(ii) Act சட்டம்: **as amendment ACT 2018**  
(iii) Act சட்டம்:

Year: **2022** FIR No.: **மு.த.அ. எண்** Date: **19.10.2022**  
நாள் **at 10.30 hrs**

Sections பிரிவுகள்: **U/s 7**  
Sections பிரிவுகள்:  
Sections பிரிவுகள்:

(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :

3. (a) Occurrence of Offence Day : **18.10.2022 at 15.40 hrs.**  
Date from : **நாள் முதல்** Date to : **நாள் வரை**  
குற்ற நிகழ்வு நாள்  
Time Period : **நேரம் முதல்** Time to : **நேரம் வரை**  
நேர அளவு

(b) Information Received at PS. Date : **19.10.2022** Time **at 08.30 hrs.**  
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்

(c) General Diary Reference : Entry No(s) **19.10.2022** Time **at 08.30 hrs**  
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் என் **19.10.2022** நேரம் **at 10.30 hrs.**

4. Type of Information : Written/ Oral : **statement record from complainant by me.**  
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக

5. Place of Occurrence (a) Direction and Distance from PS: **East - about 17 kms.**  
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்

Beat Number : **0/016** (b) Address : **Sub-Register, Walajabad Sub-Registry, Kanchipuram District.**  
முறைக் காவல் எண் முகவரி

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : **Walajabad Sub-Registry, Kanchipuram District.** District : **மாவட்டம்**  
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர்

6. Complainant /Informant (a) Name : **Tr.N.Ravichandran** (b) Father's/ Husband's Name : **Tr.Nagappan**  
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்

(c) Date / Year of Birth : **41** (d) Nationality : **Indian** (e) Passport No. :  
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்

Date of Issue : **41** Place of Issue : **Karampayir Village, Uthiramerur taluk, Kanchipuram District.**  
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்

(f) Occupation : **Farmer** (g) Address : **Karampayir Village, Uthiramerur taluk, Kanchipuram District.**  
தொழில் முகவரி

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்  
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்) **A-1) Tr.veeramani, Assistant, 1/2 Sub-Registry, Walajabad Sub-Registry, Kanchipuram District,**  
**A-2) Tr. Saravanan, Office Assistant, Walajabad Sub-Registry, Kanchipuram District.**

8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம் - **Nil**

9. Particulars of properties stolen / Involved (Attach separate sheet if necessary)  
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

Mal-50-6412 Demand, the bribe amount of Rs. 5,000/-

10. Total value of properties stolen / Involved :

கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

- Nil -

11. Inquest Report / Un-natural death Case No. If any:

பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

- Nil -

12. FIR Contents (Attach separate sheet, if required) :

முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

FIR contents separate sheet  
enclosed herewith

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed ..... Rank ..... to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதலாம் குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station  
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:

நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

Name: பெயர் G. Annadurai  
Rank: நிலை Inspector of Police  
vigilance and Anti-corruption,  
Kanchipuram.  
19.10.2022

(Contents of the F.I.R. In Kanchipuram V&AC, Cr.No.05/AC/2022/KM, U/s 7 of Prevention of Corruption Act 1988 (as Amendment In 2018). Continuous.....)

பணிந்து அனுப்பப்படுகிறது

இன்று 19.10.2022-ந்தேதி காலை சுமார் 08.30 மணியளவில் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் ஆகிய நான் ஆஜரில் இருந்தபோது, காவாம்பயிர் கிராமத்தை சேர்ந்த திரு.N.ரவிச்சந்திரன், வயது-41, த/பெ.நாகப்பன் எண்.148, மாரியம்மன் கோயில் தெரு, காவாம்பயிர் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் வாக்குமூலம் பின்வருமாறு. நான் மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் விவசாய கூலிவேலை செய்து வருகிறேன். நான் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் திரு.ஏழுமலை என்பவரிடமிருந்து சர்வே எண்.80/5A-ல் கண்ட சுமார் 8 சென்ட் நிலத்தை கிரையமாக பெற்று வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்காக என்னுடைய மைத்துனர் திரு.பிரதாபன் அவர்களுடன் சென்று வாலாஜாபாத் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த திரு.வீரமணி (உதவியாளர்) அவர்களிடம் விசாரித்தபோது அவர் நான் கிரையம் பெறப்போகும் மேற்கண்ட இடம் விளை நிலம் என்பதற்கான சான்றிணை எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று வர வேண்டும், என்று தெரிவித்தார். பின்னர் நான் கடந்த 03.10.2022-ம் தேதி எங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மேற்கண்ட நிலமானது விளை நிலம் என்று சான்றிதழ் வழங்குமாறு கோரியதற்கு, அவர் மேற்கண்ட நிலமானது சாகுபடி செய்யும் நிலம் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கினார். அதனை எடுத்துச் சென்று அன்றே வாலாஜாபாத் சார் பதிவாளர் பொறுப்பு திரு.வீரமணி (உதவியாளர்) அவர்களிடம் கொடுத்தபோது அதனை வாங்கி பார்த்த அவர் மேற்படி சான்றிதழ் சரியில்லை என்று திருப்பி எங்களிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் மேற்கண்ட நிலத்தில் எந்த வகையான பயிர் விளைவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று வருமாறு கூறி பத்திர பதிவு செய்யாமல் அலைக்கழித்து வந்தார். பின்பு கடந்த 11.10.2022-ம் தேதி மீண்டும் மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மேற்கண்ட இடத்தில் நெல் பயிர் சாகுபடி செய்வதாக குறிப்பிட்டு சான்றிதழ் பெற்று வந்து அன்றைய தினமே என் பெயரில் பத்திரபதிவு செய்வதற்கான ஆவணங்களை என்னுடைய மைத்துனர் திரு.பிரதாபன் என்பவர் மூலமாக தயார் செய்து மேற்கண்ட VAO சான்றிதழ் உடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மதியம் சுமார் 13.00 மணிக்கு சென்று ,பொறுப்பு சார் பதிவாளர் திரு.வீரமணி

(FIR contents, continues to next page.....)

(Contents of the F.I.R. In Kanchipuram V&AC, Cr.No.05/AC/2022/KM, U/s 7 of Prevention of Corruption Act 1988 (as Amendment In 2018). Continuous.....)

(உதவியாளர்) அவர்களிடம் கொடுத்து பத்திரபதிவு செய்யப்பட்டது. என்னுடைய பத்திரத்திற்கு P.No.319/2022, நாள் 11.10.2022 என்று குறிப்பிட்ட இரஃது எண்.8482/2022-ல் ஆவணம் புலம் சரிபார்த்தல் காரணமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டு என்னுடைய கிரைய ஆவணத்தை நிலுவையில் வைத்து விட்டார். பின்பு நான் சென்று சார் பதிவாளர். அவர்களிடம் என்னுடைய கிரைய பத்திரத்தை வழங்குமாறு கேட்டபோது பொறுப்பு சார்பதிவாளர் திரு.வீரமணி அவர்கள் சரியான பதில் கூறாமலும் மேற்கண்ட இடத்தை புல தணிக்கை செய்யாமலும், ஆவணத்தை நிலுவையில் வைத்து அலைகழித்தார். பின்பு நானும் எனது மைத்துனர் திரு.பிரதாபன் அவர்களும் நேற்று 18.10.2022-ம் தேதி மாலை சுமார் 03.40 மணி அளவில் நான் சென்று பொறுப்பு சார் பதிவாளர் திரு.வீரமணி (உதவியாளர்) அவர்களை பார்த்து என்னுடைய கிரைய ஆவணத்தை வழங்குமாறு கேட்டபோது, அவர் பத்திரத்தை வழங்குவதற்கு தனக்கு ரூ.5000/- தர வேண்டும், என்றும் அது சம்மந்தமான விவரங்களை அலுவலக உதவியாளர் திரு.சரவணன் என்பவரிடம் சென்று கேட்டுக் கொள்ளுமாறும், தெரிவித்ததின்பேரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த திரு.சரவணன், அலுவலக உதவியாளர், என்பவரிடம் சென்று பொறுப்பு சார் பதிவாளர் தெரிவித்த விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். அவர் எங்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு அலுவலகத்தின் உள் அறையில் இருந்த பொறுப்பு சார் பதிவாளர் திரு.வீரமணி அவர்களிடம் சென்று கேட்டுவிட்டு மீண்டும் எங்களிடம் வந்து பொறுப்பு சார்பதிவாளர் அவர்கள் உங்களிடமிருந்து ரூ.5000/- பெற்று கொண்டு உங்களது கிரைய ஆவணத்தை வழங்குமாறு கூறியுள்ளார் என்று தெரிவித்து ரூ.5000/- கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தேன் அதற்கு அவர் மீண்டும் பொறுப்பு சார் பதிவாளர் அவர்களிடம் சென்று கேட்டுவிட்டு வந்து என்னிடம். நாளை 19.10.2022-ம் தேதி பணம் ரூ.5000/- கொண்டு வந்து கொடுத்துவிட்டு எனது கிரைய ஆவணத்தை பெற்று செல்லுமாறு பொறுப்பு சார் பதிவாளர் கூறியதாக தகவல் தெரிவித்து எங்களை அங்கிருந்து அனுப்பி விட்டார். எனக்கு மேற்படி அலுவலர்களுக்கு லஞ்சப்பணம் கொடுக்க விருப்பமில்லாததால், இன்று 19.10.2022-ந்தேதி காலை சுமார் 08.30 மணியளவில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்து என்னுடைய கிரைய ஆவணத்தை வழங்குவதற்கு ரூ.5000/-ம் லஞ்சப்பணம் கேட்ட வாலாஜாபாத், பொறுப்பு சார் பதிவாளர் திரு.வீரமணி (உதவியாளர்) மற்றும் அலுவலக உதவியாளர் திரு.சரவணன் ஆகிய இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை

(FIR contents, continues to next page.....)

**(Contents of the F.I.R. in Kanchipuram V&AC, Cr.No.05/AC/2022/KM, U/s 7 of Prevention of Corruption Act 1988 (as Amendment in 2018). Continuous.....)**

மேற்கொள்ள அவர்கள் லஞ்சமாக கேட்ட ரூ.5,000/- த்துடன் வந்து இப்புகார் வாக்குமூலத்தை அளிக்கிறேன். எனக்கு தமிழ் படிக்க தெரியும், ஆனால் சரிவர எழுத தெரியாது என்பதால் நான் அளித்த வாக்குமூலத்தை காவல் ஆய்வாளர் ஆகிய தாங்கள், நான் சொல்ல சொல்ல அலுவலக கணினியில், தங்கள் அலுவலக போலீசார் உதவியுடன் டைப் செய்து பரிசீலனை செய்து அதுனை என்னிடம் படித்து காட்டினீர்கள். நான் சொன்னபடி சரியாக உள்ளது. இப்புகார் வாக்குமூலத்தில் நான் கையொப்பம் செய்தேன். (ஒப்பம் N.Ravichandran) 19/10/2022.

**Honoured Madam,**

The above statement was recorded by me on 19.10.2022 between 08.30 hrs and 09.15 hrs and after verifying the antenendents of the accused officers and credibility of the complainant, after getting prior permission from DVAC, Chennai, I have registered a case in Kanchipuram V&AC, Cr.No.05/AC/2022/KM, u/s 7 of The Prevention of Corruption Act 1988 (as Amendment Act 2018) on 19.10.2022 at 10.30 hrs against the accused Tr.Veeramani, Assistant, I/c. Sub-Registrar and A-2 Tr.Saravanan, Office Assistant, Walajabad Sub-Registry, Kanchipuram District. The original FIR along with statement of complainant sent to the Hon'ble CJM cum Special Judge, Chengalpattu. Copies send to Officers concerned and took-up the investigation.



*C. A. Sanyal*  
19/10/2022  
**Inspector of Police  
Vigilance and Anti-Corruption  
Kanchipuram-631501.**